

எனது இல:NP/07/10/02/217

மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு,  
வடக்கு மாகாணம்.

யாழ்ப்பாணம்.

2023.03.08.

பிரதம செயலாளர், பிரதம செயலாளர் செயலகம்,  
பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம், பி.பி.செ.அ - நிர்வாகம்,  
பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாகாண உள்ளகக் கணக்காய்வு அலகு  
வடக்கு மாகாணம்.

வடக்கு மாகாணப் பொதுச்சேவையின் உள்ளகக் கணக்காய்வு அலுவலர் சேவையின் தரம் II மற்றும் தரம் III பதவிகளில் உள்ள அலுவலர்களுக்கான 2வது மற்றும் 1வது வினைத்திறமைகாண் தடைப் பரீட்சை - 2020 ( 2023 )

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களால் 2016.07.12ம் திகதியில் அனுமதிக்கப்பட்டதும் தற்போது செயல்வலுவில் உள்ளதுமான வடக்கு மாகாண பொதுச்சேவையின் உள்ளகக் கணக்காய்வு அலுவலர் சேவையிலுள்ளவர்களுக்கான சேவைப் பிரமாணக் குறிப்பின் ஏற்பாடுகள் மற்றும் அவற்றில் காலத்திற்குக்காலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் ஆகியவற்றுக்கு அமைவாக, உள்ளகக் கணக்காய்வு அலுவலர் சேவையின் தரம் II மற்றும் தரம் III ஐச் சேர்ந்த அலுவலர்களுக்கான 2வது மற்றும் 1வது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைகள் செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அவர்களால் 2023 ஆம் ஆண்டு நடாத்தப்படும் என இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

#### 2.0 தகைமைகள் :

வடக்கு மாகாணப் பொதுச்சேவையின் உள்ளகக் கணக்காய்வு அலுவலர் சேவையின் தரம் II இலுள்ள அலுவலர்கள் 2வது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைக்கும், தரம் III இலுள்ள அலுவலர்கள் 1வது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைக்கும் விண்ணப்பிப்பதற்குத் தகைமை பெறுவர்.

#### 3.0 விண்ணப்ப படிவம்

3.1 பரீட்சார்த்திகள், இச்சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தினை தமது சொந்தக் கையெழுத்து மூலம் பூர்த்தி செய்து தமது திணைக்களத்தலைவர் ஊடாக "செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம், இல: 393/48, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்." எனும் முகவரிக்குப் பதிவுத் தபாலிலோ / கைமூலமான தபால் முறையிலோ அனுப்பி வைத்தல் வேண்டும் என்பதுடன் விண்ணப்பத்தின் நிழற்படப் பிரதியை தம்வசம் வைத்துக்கொள்ளுதல் பயனுள்ளதாகும்.

3.2 விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் " NP/07/10/02/217 " எனும் அடையாளக் குறியீட்டு இலக்கம் குறிப்பிடல் வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படவேண்டிய இறுதித் திகதிக்குப் பின்னராகக் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களும் உரிய தகவல்களைப் பூர்த்திசெய்திராத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டு அவை தொடர்பில் உரிய அலுவலர்களுக்கு அறிவிக்கப்படும்.

3.3 விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படவேண்டிய இறுதித் திகதி 2023.03.31 ஆகும்.

4.0 பரீட்சார்த்திகளின் ஆளடையாளம்:- பரீட்சார்த்திகள் தாம் தோற்றும் ஒவ்வொரு பாடத்திற்கும் மேற்பார்வையாளர் திருப்தியுறும் வகையில் தங்களது ஆளடையாளத்தை நிரூபிக்குமாறு வேண்டப்படுகின்றனர். ஆளடையாளத்தை நிரூபிப்பதற்குப் பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

- (i) ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை
- (ii) செல்லுபடியாகும் இலங்கைக் கடவுச்சீட்டு (Passport)
- (iii) செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் (Driving License)

மேற்குறிப்பிடப்பட்ட ஆவணமொன்றைச் சமர்ப்பிக்கத்தவறும் பரீட்சார்த்திகள் ஒவ்வொருவரினதும் பரீட்சார்த்தி உரிமை இரத்துச் செய்யப்படலாம்.

5.0 பரீட்சைக் கட்டணம்:-

5.1 முதன்முறையாக இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் அலுவலர்கள் பரீட்சைக்கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

5.2 ஏனைய பரீட்சார்த்திகள் ஒரு பாடத்திற்கு மட்டும் விண்ணப்பிப்பதாயின் ரூபா 250 ஐயும், ஒன்றிற்கு மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பிப்பதாயின் ரூபா 500 ஐயும் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள எந்தவொரு அஞ்சல் அலுவலகமொன்றிலும் செலுத்தி காசுக்கட்டளையினை “செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம்” என்ற பெயருக்கு யாழ்ப்பாணத் தபால் அலுவலகத்தில் மாற்றக் கூடியவாறு செலுத்துதல் வேண்டும்.

5.3 விண்ணப்பதாரி காசுக்கட்டளையின் நிழற்படப் பிரதியை தம்வசம் வைத்துக்கொள்ளுதல் பயனுள்ளதாகும். இக்கட்டணம் மீள் செலுத்தப்படமாட்டாது என்பதுடன் கட்டணத்தை வேறு ஏதும் பரீட்சைக்கு மாற்றவும் முடியாது.

6.0 அனுமதி அட்டை :

விண்ணப்பங்கள் முறைப்படியாக சமர்ப்பிக்கும் அலுவலர்களுக்கு, வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளரினால் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அனுப்பிவைக்கப்படும். எவ்வாறாயினும், பரீட்சார்த்தியொருவருக்குப் பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்குதலானது, அவர் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சகல தகைமைகளையும் பூர்த்தி செய்துள்ளார் என்பதற்கான சான்று அல்ல என்பதுடன், தகுந்த காரணங்களின் அடிப்படையில், பரீட்சைக்குத் தோற்றுவதற்கான தகைமைகளில் மாற்றம் ஏற்படலாம் என்பதையும் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும். மேலும், பரீட்சைக்குத் தோற்றும் அலுவலர்கள் பரீட்சை மேற்பார்வையாளருக்கு தங்களின் கையொப்பங்கள் உறுதிப்படுத்தப்பட்ட அனுமதி அட்டைகளைச் சமர்ப்பித்தல் வேண்டும். அத்தகைய அனுமதி அட்டைகள் இல்லாமல் பரீட்சைக்குத் தோற்ற இடமளிக்கப்படமாட்டாது. எவரேனும் பரீட்சார்த்தி ஒருவருக்கு பரீட்சைத் திகதிக்குக் குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு முன்னரேனும் பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்கப்பெறாவிடின் அவர் அதுபற்றி பின்வரும் விபரங்களுடன் வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு கிடைக்கக்கூடிய வகையில் அறிவித்தல் வேண்டும்.

- கோரிக்கைக் கடிதம்,
- விண்ணப்பப் படிவத்தின் பிரதி,
- பணம் செலுத்தியிருப்பின் காசுக்கட்டளையின் உறுதிப்படுத்திய பிரதி,
- விண்ணப்பம் அஞ்சலிடப்பட்ட அஞ்சல் அலுவலகம், பதிவு இலக்கம், திகதி.
- அனுமதி அட்டை அனுப்பிவைக்க வேண்டுமென எதிர்பார்க்கும் தொலைநகல் இலக்கம் (Fax No)

7.0 இப்பரீட்சைக்குத் தோற்றுகின்ற அலுவலர்களுக்கு, விடுமுறை வழங்கும் போது, தாபனவதிக்கோவையின் அத்தியாயம் XIIன் பிரிவு 19ற்கு அமைவாக பொருத்தமான நடவடிக்கைகள் திணைக்களத் தலைவர்களால் எடுக்கப்படல் வேண்டும்.

8.0 உத்தியோகத்தர்கள் பரீட்சையில் சித்தியெய்துவதற்காக ஒவ்வொரு பாடத்திற்கும் உரிய மொத்தப் புள்ளிகளில் குறைந்த பட்சம் நூற்றுக்கு நூற்பது (40%) வீதம் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

9.0 பரீட்சைக்கு விண்ணப்பித்த சகல பரீட்சார்த்திகளும் தமக்கான பெறுபேறுகளை, வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான [www.np.gov.lk](http://www.np.gov.lk) எனும் முகவரியில் Exams & Recruitments —> Results எனும் தொடர்பின் ஊடாக பார்வையிடமுடியும் என்பதோடு, தனிப்பட்ட பெறுபேற்று அட்டவணையானது உரிய நியமன அதிகாரிகளால் பரீட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

10.0 பாடத்திட்டம் :-

இணைப்பு 01, இணைப்பு 02 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன. ( தமிழ், ஆங்கிலம் )

11.0 மேலும், வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான [www.np.gov.lk](http://www.np.gov.lk) எனும் முகவரியில் Exams & Recruitments —> Advertisement எனும் தொடர்பின் ஊடாகவும் குறித்த சுற்றறிக்கையினைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்பதுடன், இச்சுற்றறிக்கையின் ஏற்பாடுகள்பற்றி தங்கள் அமைச்சின் / திணைக்களங்களின் / அலுவலகங்களின் கீழ்க் கடமையாற்றும் தொடர்புடைய அலுவலர்களுக்குத் தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

கவனிக்கவும் :- இப்பரீட்சை அறிவித்தல் மூலம் ஏற்பாடு செய்யப்படாத எவ்விடயம் தொடர்பாகவும் வடக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுச் செயலாளரின் தீர்மானமே இறுதியானதாகும். மேலும், இவ்விடயத்தில் ஏதேனும் தெளிவுபடுத்தல்கள் வேண்டுமென எதிர்பார்க்குமிடத்து, வடக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவின் பரீட்சைப்பிரிவின் 021 - 221 9939 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

  
சி.திருவாகரன்,

செயலாளர்,  
மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு,  
வடக்கு மாகாணம்.

சி.திருவாகரன்  
செயலாளர்  
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு  
வடமாகாணம்

**பாடத்திட்டம்**

**இணைப்பு 01**

**உள்ளகக் கணக்காய்வு அலுவலர் பதவியின் தரம் IIIஇல் கடமையாற்றும் அலுவலர்களுக்கான 1வது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை**

1.	அலுவலக முறைமைகளும் நடைமுறைகளும்	பாட இல (01)	நேரம் - 01 மணித்தியாலம்	100 புள்ளிகள்
2.	அரச அலுவலகங்களில் உபயோகிக்கப்படும் கணக்கியல் முறைமைகள்	பாட இல (02)	நேரம் - 01 மணித்தியாலம்	100 புள்ளிகள்
1.	<b>அலுவலக முறைமைகளும் நடைமுறைகளும்</b>			
	அரசாங்க அலுவலகங்களில் உபயோகிக்கப்படும் அலுவலக முறைமைகள் பற்றிய விண்ணப்பதாரியின் அறிவினைப் பரீட்சித்தல் மற்றும் அவ்வறிவினை செயன்முறையில் உபயோகிப்பதற்காக அலுவலரின் ஆற்றலைப் பரீட்சிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.			
2.	<b>அரச அலுவலகங்களில் உபயோகிக்கப்படும் கணக்கியல் முறைமைகள்</b>			
	அரசாங்க அலுவலகங்களில் உபயோகிக்கப்படும் கணக்கியல் முறைமைகள் தொடர்பான விண்ணப்பதாரியின் அறிவினையும், கட்டுப்பாட்டுக் கணக்குப் புத்தகங்கள் மற்றும் பதிவுகள், அது தொடர்பான திறைசேரியினுடைய அறிவுறுத்தல்கள் மற்றும் கட்டளைகள் தொடர்பாகவும், அவ்வறிவினை செயன்முறையில் உபயோகித்தல் தொடர்பான உத்தியோகத்தரின் ஆற்றலைப் பரீட்சிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.			

**Annexure I**

**1<sup>st</sup> Efficiency Bar Examination (Grade III)**

1.	<b>Office Systems &amp; Procedure</b>	Sub No (01)	Time – 01 Hour	100 Marks
2.	<b>Accounting Systems Practiced in Government Offices</b>	Sub No (02)	Time – 01 Hour	100 Marks
1.	<b>Office Systems &amp; Procedure</b>			
	It is expected to test the candidate's knowledge of office systems practiced in government offices and his/ her ability of practical application of the knowledge.			
2.	<b>Accounting Systems Practiced in Government Offices</b>			
	It is expected to test candidate's knowledge in accounting systems practiced in government offices, books & records controlling accounts and orders and instruction of the treasury issued in relation to that and his/ her ability of practical application of the knowledge.			

பாடத்திட்டம்

இணைப்பு 02

உள்ளகக் கணக்காய்வு அலுவலர் பதவியின் தரம் IIஇல் கடமையாற்றும் அலுவலர்களுக்கான 2வது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை

01	தாபன விதிக்கோவை மற்றும் நடைமுறை விதிகள்	பாட இல (03)	நேரம் -- 2 மணித்தியாலங்கள்	100 புள்ளிகள்
02	நிதிப் பிரமாணங்கள் மற்றும் அரச திணைக்களங்களில் பெறுகை நடைமுறைகள்	பாட இல (04)	நேரம் - 2 மணித்தியாலங்கள்	100 புள்ளிகள்
03	அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நிர்வாகச் சட்டங்கள்	பாட இல (05)	நேரம் - 2 மணித்தியாலங்கள்	100 புள்ளிகள்

01	தாபன விதிக்கோவை மற்றும் நடைமுறை விதிகள்			
	<ul style="list-style-type: none"> <li>✓ தொகுதி - I அத்தியாயங்கள் :- VI, VII, XII, XIII, XIV, XVII, XXIV, XXV, XXVI, XXVII, XXVIII, XXX, XXXIII</li> <li>✓ தொகுதி - II அத்தியாயங்கள் :- XLVII, XLVIII</li> <li>✓ அரச சேவைகள் ஆணைக்குழுவின் நடைமுறை விதிகள்</li> </ul>			
02	நிதிப் பிரமாணங்கள் மற்றும் அரச திணைக்களங்களில் பெறுகை நடைமுறைகள்			
	<ul style="list-style-type: none"> <li>✓ அத்தியாயங்கள் I, II, III, IV, V மற்றும் அரச பெறுகை நடைமுறைகள்</li> </ul>			
03	அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நிர்வாகச் சட்டங்கள்			
	<ul style="list-style-type: none"> <li>✓ அரசியலமைப்புக் கட்டமைப்பும் அரசியலமைப்பு வரலாறும் இலங்கையின் இரண்டாவது குடியரசின் அரசியலமைப்பும்</li> <li>✓ குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, பிரதம மந்திரி மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் சபை மற்றும் பொதுச்சேவை</li> <li>✓ நீதி நிர்வாகம்</li> <li>✓ நிர்வாகத்தின் மேலான நீதித்துறைக் கட்டுப்பாடு</li> <li>✓ அரச கொள்கையின் அடிப்படைத் தத்துவங்களும் கடமைகளும்</li> <li>✓ கையளிக்கப்பட்ட சட்டவாக்க அதிகாரம்</li> <li>✓ அரச மற்றும் அரசுடமை நிறுவனங்களின் (அதிகார சபைகள்) பொறுப்பு</li> <li>✓ அடிப்படை உரிமைகள்</li> </ul>			

<b>Annexure II</b>				
<b>2<sup>nd</sup> Efficiency bar Examination (Grade II)</b>				
<b>01</b>	Establishment Code & Procedural Rules	Sub No. (03)	Time -02 Hours	100 Marks
<b>02</b>	Financial Regulations & Procurement Procedure in the Public Sector	Sub No. (04)	Time - 02 Hours	100 Marks
<b>03</b>	Constitutional Law & Administrative Law	Sub No. (05)	Time - 02 Hours	100 Marks
<b>01</b>	<b>Establishment Code &amp; Procedural Rules</b>			
	<ul style="list-style-type: none"> <li>✓ Volume I Chapters :- VI, VII, XII, XIII, XIV, XVII, XXIV, XXV, XXVI, XXVII, XXVIII, XXX, XXXIII</li> <li>✓ Volume II Chapters :- XLVII, XLVIII</li> <li>✓ Procedural rules of public service commission</li> </ul>			
<b>02</b>	<b>Financial Regulations &amp; Procurement Procedure in the Public Sector</b>			
	<ul style="list-style-type: none"> <li>✓ Chapters I, II, III, IV, V and procurement procedure of the government</li> </ul>			
<b>03</b>	<b>Constitutional Law &amp; Administrative Law</b>			
	<ul style="list-style-type: none"> <li>✓ Structure of the Constitution of Sri Lanka with historical development and the second republican constitution.</li> <li>✓ The Executive president of the republic, the Prime Minister and the cabinet of Ministers and the Public Service.</li> <li>✓ Administration of Justice.</li> <li>✓ Judicial control administration.</li> <li>✓ Directive principles of the state policy and fundamental duties.</li> <li>✓ Delegated legislation.</li> <li>✓ Liability of the state and the public authorities.</li> <li>✓ Fundamental Rights.</li> </ul>			